

CIN: L17291TN2010PLC077303

January 27, 2025

BSE Limited	National Stock Exchange of India Ltd.
Scrip Code: 543401	Trading Symbol: GOCOLORS

Dear Sir / Madam.

Sub: Published Standalone Unaudited Financial Results for the quarter ended 31st December 2024 in Newspapers

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, please find enclosed the copy of newspaper advertisement with respect to Standalone Unaudited financial results for the quarter ended 31st December 2024, approved in the Board Meeting held on January 25th, 2025, published in the following newspapers on January 26, 2025.

- (i) Financial Express English
- (ii) Makkal Kural Tamil

This is for your information and records.

Thanking You, For **Go Fashion (India) Limited**

Gayathri Kethar Company Secretary & Compliance Officer

Encl: As above

FE SUNDAY



GO COLORS!

GO FASHION (INDIA) LIMITED

CIN: L17291TN2010PLC077303 Registered office :No 43/20, Nungambakkam High Road, Chennai, Tamil Nadu 600034. Phone :044-4211 1777,

Website: www.gocolors.com | E-Mail: companysecretary@gocolors.com

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024

Based on the recommendations of the audit committee, the Board of Directors of GO FASHION (INDIA) LIMITED ("the company") at its meeting held on January 25,2025 has approved the unaudited financial results for the guarter and nine months ended December 31, 2024 which have been subject to a limited review by Price Waterhouse Chartered Accountants LLP, Statutory Auditors of the company, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015

The aforesaid results are also being disseminated on Company's website at https://www.gocolors.com/investor-relations. and can also be accessed by Scanning a Quick Response code given:

Place: Chennai Date : January 25,2025



Scan the QR Code to view the financial results on the website of the company

> For Go Fashion (India) Limited **Executive Director & CEO**

Gautam Saraogi DIN: 03209296



MACROTECH DEVELOPERS LIMITED

Registered Office: 412, Floor- 4, 17G, Vardhaman Chamber, Cawasji Patel Road, Horniman Circle, Fort, Mumbai - 400 001

Corporate office: Lodha Excelus, N M Joshi Marg, Mahalaxmi, Mumbai - 400011 Tel: +9122 6773 7373; Email: investor.relations@lodhagroup.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND **NINE MONTHS ENDED DECEMBER 31, 2024**

The Board of Directors of the Company at their meeting held on January 25, 2025 approved the unaudited financial results for the guarter and nine months ended December 31, 2024.

The full financial results of the Company along with the Auditor's Limited Review Report, are available on the Stock Exchanges website at www.bseindia.com / www.nseindia.com and are also posted on the Company's website at https://www.lodhagroup.com/investor-relations/ financials which can be accessed by scanning the Quick Response Code.

For the other line items referred in Regulation 52(4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements)Regulations, 2015 pertinent disclosures have been made to the Stock Exchange(s)viz. www.bseindia.com and that of the Company's website https://www.lodhagroup.com/investor-relations/financials

For Macrotech Developers Limited Abhishek Lodha Managing Director and CEO

DIN: 00266089

Place: Alibag

Date: 25- January- 2025

DUNCAN ENGINEERING LIMITED

Regd.Office: F-33, Ranjangaon MIDC, Karegaon, Tal-Shirur, Dist. Pune - 412220, CIN: L28991PN1961PLC139151 Tel: + 91-2138-660066, Website: www.duncanengg.com, Email ID: complianceofficer@duncanengg.com

DUNCAN

	EXTRACT OF UNAUDITED FINANCIAL	L RESULTS F	OR THE QUAR	TER & NINE			
		For	the Quarter En	ded	For the Nine I	For the Year ended	
SI. No.	Particulars	December 31' 2024	September 30' 2024	December 31' 2023	December 31' 2024	December 31' 2023	March 31' 2024
	1	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	2,058.91	2,900.81	1,553.86	6,597.65	4,825.21	6,731.24
2	Net Profit / (Loss) for the period/ year (before Tax, Exceptional and/or Extraordinary items)	94.71	334.00	166.74	536.42	654.12	923.58
3	Net Profit / (Loss) for the period/ year before tax (after Exceptional and/or Extraordinary items)	94.71	334.00	166.74	536.42	654.12	923.58
4	Net Profit / (Loss) for the period/ year after tax (after Exceptional and/or Extraordinary items)	69.82	247.29	124.78	395.90	487.32	687.38
5	Total Comprehensive Income for the period/year [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	70.67	248.15	124.55	398.47	486.62	687.44
6	Paid-up Equity Share Capital (Face Value oer share of Rs. 10/- each)	369.60	369.60	369.60	369.60	369.60	369.60
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year		3,57,08539			3000 Maria (1000)	4,921.92
8	Earnings per share (EPS) (Face value of Rs. 10/- each) (for continuing and discontinued operations)) A.S.
	1. Basic (Rs.)	1.89*	6.68*	3.38*	10.71*	13.19*	18.60
	Diluted (Rs.) (*Not Annualized)	1.89*	6.68*	3.38*	10.71*	13.19*	18.60

Notes:

- The above financial results are approved by the Board of Directors at meeting held on 24th January, 2025 after being reviewed and recommended by the audit committee. The statutory auditors have issued limited review report with unmodified opinion on the above results
- 2 The above is an extract of the detailed format of quarter and nine month ended December 31' 2024 financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results for the quarter and nine month ended December 31, 2024 are available on the Stock Exchange website, www.bseindia.com and Company's website www.duncanengg.com. The same can be accessed in the company's website by scanning the QR code provided below :



Date: January 24, 2025

By Order of the Board of Directors Akshat Goenka Managing Director



The Indian Express. For the Indian Intelligent.



"IMPORTANT

Whilst care is taken prior acceptance advertising copy, it is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to box number advertisement."

GRP Limited

Registered Office: Plot No.8, GIDC Estate, Ankleshwar - 393 002 Dist. Bharuch, Gujarat

Tel no.: 022 67082600 / 2500, e-mail id: investor.relations@grpweb.com, website: www.grpweb.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER & NINE MONTHS ENDED 31st DECEMBER, 2024

	Particulars		Standalone		Consolidated			
Sr No.		Quarter	ended	Nine Months ended	Quarter ended		Nine Months ended	
		31-12-2024	31-12-2023	31-12-2024	31-12-2024	31-12-2023	31-12-2024	
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	
1	Total Income from Operation (Net)	12,868.00	10,966.68	37,862.34	13,226.20	10,968.75	39,010.86	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	761.60	607.07	2,263.77	604.27	571.11	1,724.78	
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	761.60	607.07	2,263.77	604.27	571.11	1,724.78	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	582.04	461.80	1,654.92	438.35	431.19	1,125.66	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	592.75	385.20	1,523.02	449.06	354.59	993.76	
6	Equity Share Capital	533.33	133.33	533.33	533.33	133.33	533.33	
7	Other Equity (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	-	-	
8	Earnings Per Share (of ₹ 10/- each) (for continuing and discontinued operations) (*Not Annualised)							
l jj	1. Basic : (in ₹)	10.91 *	8.66 *	31.03 *	8.22 *	8.08 *	21.11 *	
	2. Diluted : (in ₹)	10.91 *	8.66 *	31.03 *	8.22 *	8.08 *	21.11 *	

The above is an extract of the detailed format of Quarterly/ Nine months ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/ Nine months ended Financial Results are available on the Stock Exchange websites (www.nseindia.com & www.bseindia.com) and on the Company's website (www.grpweb.com).

The above results have been reviewed by the Audit committee and approved by the Board of Directors at their meeting held on 24th January, 2025. 3 Figures for the previous period are regrouped/reclassified wherever necessary, to make them comparable.

Place : Mumbai Date: 24th January, 2025

FOR GRP LIMITED HARSH R. GANDHI **MANAGING DIRECTOR** DIN: 00133091



ICICI Bank Limited

CIN-L65190GJ1994PLC021012

Registered Office: ICICI Bank Tower, Near Chakli Circle, Old Padra Road, Vadodara - 390 007, Gujarat, Phone: 0265-6722239 Corporate Office: ICICI Bank Towers, Bandra-Kurla Complex, Mumbai - 400 051, Maharashtra, Phone: 022-4008 8900 Website: www.icicibank.com, Email: companysecretary@icicibank.com

FINANCIAL RESULTS

(₹in crore)

!		STANDALONE				CONSOLIDATED					
,		Three mo	nths ended	Nine mor	nths ended	Year ended	Three mor	nths ended	Nine mon	nths ended	Year ended
Sr. no.	Particulars	December 31,2024 (Q3-2025)	December 31,2023 (Q3-2024)	December 31,2024 (9M-2025)	31,2023	March 31,2024 (FY2024)	December 31,2024 (Q3-2025)	December 31,2023 (Q3-2024)	December 31,2024 (9M-2025)	December 31,2023 (9M-2024)	March 31,2024 (FY2024)
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1.	Total income from operations (net)	48,367.87	42,791.64	142,079.61	122,251.57	165,848.71	74,626.56	59,479.76	214,839.17	168,856.02	236,037.72
2.	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	15,659.90	13,674.25	45,842.65	40,167.57	54,487.83	18,483.02	15,141.86	53,740.87	44,280.72	60,434.36
3.	Exceptionalitems		4							7	,
	Add: Share of profit in associates	N.A.	N.A.	N.A.	N.A.	N.A.	18.28	259.96	120.34	846.45	1,073.77
5.	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	15,659.90	13,674.25	45,842.65	40,167.57	54,487.83	18,501.30	15,401.82	53,861.21	45,127.17	61,508.13
E.	Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	11,792.42	10,271.54	34,597.41	30,180.74	40,888.27	12,883.37	11,052.60	37,526.98	32,584.85	44,256.37
7.	Total comprehensive income for the period [Comprising profit/(loss) for the period (after tax) and other comprehensive income (after tax)] (refer note no. 3)	N.A.	N.A.	N.A.	N.A.	N.A.	N.A.	N.A.	N.A.	N.A.	N.A.
8.	Paid-up equity share capital (face value ₹ 2 each)	1,412.11	1,403.18	1,412.11	1,403.18	1,404.68	1,412.11	1,403.18	1,412.11	1,403.18	1,404.68
9.	Reserves excluding revaluation reserves		S			232,505.97	6				250,222.56
10.	Earnings per share (EPS):										
	Basic EPS before and after extraordinary items, net of tax expense (not annualised) (in ₹)	16.72	14.65	49.13	43.12	58.38	18.26	15.77	53.29	46.55	63.19
	Diluted EPS before and after extraordinary items, net of tax expense (not annualised) (in ₹)	16.45	14.40	48.30	42.34	57.33	17.95	15.47	52.31	45.65	61.96

Notes:

- At December 31, 2024, the Bank holds contingency provision of ₹13,100.00 crore (March 31, 2024 and December 31, 2023: ₹13,100.00 crore) 2. During Q3-2025, the Bank has allotted 13,288,873 equity shares of ₹2 each pursuant to exercise of employee stock options/units.
- 3. The Indian Accounting Standards (Ind AS) are currently not applicable to banks in India.
- 4. ICICI Lombard General Insurance Company Limited ceased to be an associate and became a subsidiary of the Bank effective from February 29, 2024. I-Process Services (India) Private Limited ceased to be an associate and became a subsidiary of the Bank effective from March 20, 2024. Subsequently, I-Process Services (India) Private Limited became a wholly-owned subsidiary of the Bank effective from March 22, 2024. Accordingly, the consolidated financial results for Q3-2025 and 9M-2025, are not comparable with the previous periods/year.

Note: The above is an extract of the detailed format of financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results is available on the Stock Exchange websites (www.nseindia.com and www.bseindia.com) and the Bank's website (https://www.icicibank.com/about-us/disclosures-to-stock-exchanges) and can also be accessed by scanning the following Quick Response Code:




January 25, 2025

Mumbai

For and on behalf of the Board of Directors

Sandeep Batra **Executive Director** DIN-03620913













தெற்கு ரெயில்வே 2024–25ம் ஆண்டில் ரு. 9,170 கோழ வருவாய் ஈட்டி சாதனை

பொது மேலாளர் ஆர்.என். சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து பேச்சு

சென்னை, ஜன. 26-தெற்கு ரெயில்வே சார்பில் 76 விழா பெரம்பூரில் குடியரசு தின ரெயில்வே மைதானத்தில் விழாவில் நடைபெற்றது. தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்து பாதுகாப்பு படையின் . மரியாதையை, அணிவகுப்பு ரெயில்வே பாதுகாப்பு படை பாதுபாப்பு கமிஷனர் ஜி.எம். ஈஸ்வர ராவ் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார்.

தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுசல் கிஷோர், சென்னை மேலாளர் மண்டல பி. விஸ்வநாத் ஈரேயா, தெற்கு ரெயில்வே பெண்கள் தலைமையக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சோனியா சிங் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தலைமை நிர்வாக அதிகாரி சுசில்குமார் மவுரியா, மண்டல மேலாளர் பி.விஷ்வநாத் ஈரேயா, ஜுடிசியல் உறுப்பினர் விஜய்நாத் சிங் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். ்விழாவில் பொது மேலாளர் ஆர். என்.சிங் பேசியதாவது:

2024 – 25ம் ஆண்டில் தெற்கு ரெயில்வே ரூ. 9,170 கோடி ரூபாய்



ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் டாக்டர். உமா சேகர் தேசிய கொடி ஏற்றினார். தரமான சிறப்பான மருத்துவக் கல்வி. மருத்துவ சேவை வழங்க ஊழியர், அர்ப்பணிப்புடன் மாணவர்களை செயல்பட உறுதி மொழி எடுத்தார். வி.ஆர்.வெங்கடாச்சலம் வாழ்த்து செய்தியை அறிவித்தார்



வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 528 கோடி பேர் பயணம் செய்தநிலையில் இந்த ஆண்டு 545 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 91.1 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு காலம் மற்றும் விடுமுறை

காலங்களில் 2,329 சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 2.8 முறை கூடுதலாகும்.

13 ரெயில் நிலையங்களில் கூடுதல் செய்யப்பட்டுள்ளன. வசகிகள் மார்ச் மாதத்திற்குள் 95 ரெயில் நிலையங்களில் சிறப்பு செய்யப்பட உள்ளன.



சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரும், அரசு முதன்மை செயலாளருமான மு.அ.சித்திக் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 24 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், 'இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தி. அர்ச்சுனன் (திட்டங்கள்), பாதுகாப்பு அதிகாரி எச்.ஜெயலக்ஷ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்தில் 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளாகளைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் செ.சரவண்ன், நிதி இயக்குநா் எம். ஸ்ரீனிவாச ராகவன், பொறியியல் இயக்குநா் இரா. சிவமுருகன், தலைமைப் பொறியாளாகள் ஓ.பாவீஸ், டி.மைதிலி, கண்காணிப்புப் பொறியாளாகள், செயற்பொறியாளாகள் மற்றும் அலுவலாகள் கலந்து கொண்டனர்.

<u>AUTHUM</u> ஆத்தம் இன்வெஸ்ட்மென்ட் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்

மும்பை 400 021. Ph.: 6747 2117 Fax-6747 2118 E-mail: info@authum.com கிளை அலுவலகம்: எண் 52 ஏ சேமியர்ஸ் சாலை, ஆர் ஏ புரம், சென்னை 600 028 அறிவிப்பு

ENROLLMENT NOTICE

PARTHASARATHY R S/o RAJAGOPAL (Age 67 Years)

permanently residing at No.23, 2nd Cross Street, First Main Road, Srinivasapuram, Korathur post CHENNAI District, Tamilnadu - 600076. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council

Building, High Court Campus, Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

PARTHASARATHY R

IN THE COURT OF VITH JUDGE SMALL CAUSES of CHENNAI M.C.O.P.No. 1585 of 2021 Jayaraj @ Sengeni (Late) F/o. J.Anthony Silver Star and Vs

..Respondent

V. SARAL,

...மனுதாரர்

கடந்த

க கேதியன்று

..எதிர்மனுதாரர்

_____ எனக்கும் என்

ஒருதலைபட்சமாக

மனுதாரர்

Counsel for Petitioner

Shanmuga Priya .K, D/o. Kalippan (R1)

Shanmuga Priva .K

D/o. Kalippan, No.49, Subammal Glovis Street,

(or) before (03.02.2025)

according to merits.

வட்டாட்சியர்,

சிதம்பரம்.

09.03.2010

மேற்படி

Puducherry-605 001.

Ambedkar Salai, Nethaj Nagar,

In the above matter the

It is here by Notify that you are

Honorable Court has ordered the Substitute (SS) by Publication on

required to appear in person or pleader on the said date without

If you fail the matter based on M.C.O.P.No. 1585 of 2021

the main petition order will be decided in your absence

சிதம்பரம் உதவி ஆட்சியர் நீதிமன்றம் பரிபூரணந்த்தம், சிதம்பரம் வட்டம்.

எதிர்

அறிவிப்பு

தீபாவிற்கும்

என்கிற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது பிறப்புச் சான்றிதழ்

தறபோது புறப்புச சான்றதழ தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து

தற்கள்றத்தில் பிருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் மேற்படி நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள்

நேரிலோ அல்லது எழுத்து மூலமோ

நொல்லா அல்லது ஃ.சூ.த் தெரிவிக்க வேண்டியது. தவறினால் ஆட்சேபணை இல்லையென

o ஆம் தேதியன்ற முகவரியில் வீரமூர்த்தி

RAJAGOPAL (Age

there after.

1 -	வ கடன் கணக்கு எண். / ண் கடன்தாரர் பெயர் / முகவரி	உடன் கடன்தாரர் மற்றும் உத்தரவாததாரர் பெயர் இயக்குனர் பெயர்	என்பிஏ தேதி	கோரிக்கை அறிவிப்பு தேதி	செலுத்த வேண்டிய தொகை	கடன் தொகை
	1 RHHLCHE000072400 முகமது ஹனிபா அம்பளத் உம்மர் குட்டி, கடன்தாரர் பி 31, ஒக் பிளாக் ஆண்டாள் தெரு, தொளம்பூர், முகப்போ் மேற்கு, சிட்டி லைட் அபார்ட் மெண்ட்ஸ், சென்னை – 600095. மேலும் தபால் பெட்டிஎன். 13, ரூபி ஆர்கிட், எப்.எண். F1,1வது தளம்,1வது தெரு ஜெயபாரதி நகர், போரூர். சென்னை 600116 மேலும் தெக்ஸ்ரைஸ் பப்பளிக்கேஷ்ஸ் பிரையேட் லிமிடெட், 1வது தளம் 8 மற்றும் 60 பிளம்ஆர் டவர்ஸ், மேனாம்பேடு நெஞ்சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை தமிழ்நாடு, பின்கோடு : 600038.	1. ரஜீனா ஏ 2. நெக்ஸ்ரைஸ் பப் ளீகே ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்	16.10.2023	15.01.2025	ரு.42,70,149.27/- (ரூபாய் நாற்பத்தி இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து நாற்று நாற்பத்தொன்பது மற்றும் இருபத்தேமு பைசா மட்டும்)	கடன் தொகை ரு. 58,71,000/- (ரூபாய் ஐம்பத்தெட்டு லட்சத்து எழுபத்தோராமிரம் மட்டும்) மற்றும் ரூ. 330(2,350/- (ரூபாய் முப்பத்து மூன்று லட்சத்து மூன்று லட்சத்து முத்தூற்று ஐம்பது மட்டும்)

அடமானச் சொத்தின் விவரம் அட்டவணை B : சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும், குடியிருப்பு நிலம். மனை எண்.13 பகுதி (மேற்கு பக்கம்), 'பாரதி நகா் லேஅவுட்'–ல் விஸ்தீரணம் 1215 சதுர அடி

அட்டவணை 8: சிறு தண்டுகளும் அதன் பகுதிகளும், குடியிருப்பு திலம். மனை என்ர 13 பகுதி (மேற்கு பக்கம்), 'பாரதி நகன் 'லே.அவுட்-'ல விஸ்தீரணம் 1215 சதுர அடி. (மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மேம்பாட்டு ஆனையம் மற்றும் போருர் நிர்வாக அதிகாரி திட்ட அனுமதி என்/12017, 'குததி 28/03/2017') பழைய சாவே என்/209 பகுதி, பட்டா எண். 1921, ச.எண்.2091,11, பட்டா எண். 1920, பட்டாப்படி புதிய சாவே என்/2091,11, பட்டா எண். 1921, ச.எண்.2091,11, பட்டா என். 1920, பட்டாப்படி புதிய சாவே என்/2091,11, பட்டா என். 1920, பட்டாப்படி புதிய சாவே என்/2091,11, மதிரு வருக்கு படுக்கு படுக்கு மற்றும் சொத்தின் எல்லைகள் : வடக்கில் : காலி மனை (சாவே எண்/209) அடி சாலை, கிழக்கு : வீ.நாராயணன் சொத்து, மேற்கு : மனை என். 12. மற்றும் தெத்தின் விஸ்தீரணம் : கிழக்கிலிருந்து மேற்கள் கடக்கில் : காலி மனை (சாவே எண்/209) அடி சாலை, கிழக்கு : 20, அடி, மைக்கிலிருந்து தேற்காக கிழக்குப் பக்கத்தில் : 80 அடி, மேற்குப் பக்கத்தில் : 80 அடி, வக்கத்தில் : 80 அடி, இந்த சொத்தஎனது சென்னை பதிவு மாவட்டம் (தெற்கு) மற்றும் குன்றத்தூர் சார் பதிவு மாவட்டத்தில் உள்ளது. கண்டு 1, முதல் தளம், "ஆர்கிட் ரூபி" கட்டிடம், 1298 கூரு அடி படிக்குதில் : 61 அடி, முதல் தளம், "ஆர்கிட் ரூபி" கட்டிடம், 1298 கூரு அடி படிக்கு முதம் இன்று மாகர்கள் மற்றும் கட்டி முதல் மற்றும் கட்டி முதல் நட்பது முதல் நட்பது முதல் நட்பது பட்டியில் இரு பட்டியத்தில் உர்பாது.

சதுர அடி சூப்பர் பில்ட் அப் பகுதி (பொதுவான பகுதிகள் உட்பட) மற்றும் ஒரு கார் பார்க்கிங் உட்பட.

அ**டமானச் சொத்தின் விவரம்**: அட்டவணை A : சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும், வணிக கட்டிடம், 3வது தளம், இடது விங், கிரீட்டா டெக் பார்க், எண். 96, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பெருங்குடி, சென்னை 600 096. சர்வே எண்.3.4,5,6,7, மனை எண்.96,97,98,99,110,111 நிலம் 112, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பாம் தாலுக்கா, பெருங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மற்றும் மொத்த பரப்பளவு 19667 சதுர அடி, நீலாங்கரை சார் பதிவு மாவட்டத்தில் உள்ளது மற்றும் எல்லைகள் வருமாறு: வடக்கு : மனை எண்.95 & 113. தெற்கு : மனை எண்.100 & 108. கிழக்கு : 40 அடி சாலை. மேற்கு : 40 அடி சாலை. அட்டவணை "B" : 2594 ஏக்கர் (112994 சதுர அடி) நிலத்தின் மொத்த பரப்பளவில் 7.52% (8497 சதுர அடி) நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு ு. மேலே உள்ள அட்டவணை A—ல் விவரிக்கப்பட்டுள்ள சொத்து

மேலே கூறப்பட்டுள்ள சூழ்நிலையில், மேற்கண்ட கடன்தாரர்கள், உடன் கடன்தாரர்கள் மற்றும்/அல்லது அவர்களின் உத்தரவாததாரர்கள் (எத பொருந்துமோ) ஆகியோர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைத் தொகை மற்றும் எதிர்கால வட்டி மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் ஆகியவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்க சட்டம் 2002 விதிகள் மற்றும் ஈடுபெற்ற மற்றும் நிதி சொத்துக்களை பாதுகாத்தல்

தவறும்பட்*சத்தல் கடக*டமுட்சப் அர்கிற நேர் கடக்கிற மகர்கள் கடக்கிற படிய விறும் சிரும்பற்ற மற்றும் நிலு மசரத்துக்களை பாதுகாத்தல் மற்றும் சீரணமப்பு பிரிவு 13 (4)ன் கீழ் இந்த விளம்பரம் பெளியான தேதியிலிருந்து 60 நாட்களுக்கு பிறகு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஈடுபெற்ற ஆஸ்திகள் கிது விறுக்கும் தடக்கும் கடக்கும் அறிவிப்பில் கண்டுள்ள செர்த்துக்களை விற்மண செய்யவோ, குத்தகைக்கு விடவோ மற்றும் நடுபெற்ற ஆஸ்திகள் மீது எந்தவித நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, ஈடுபெற்ற கடனாளரால் எழுத்துபூர்வமான அறிவிப்பு இல்லாமல் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இடம் : சென்னை

மூலம் அறியவும். ஆத்தம் இன்வெஸ்ட்மென்ட் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட

உலக அளவில் எண்ணை நிறுவன தரவரிசையில் இந்தியன் ஆயில் முன்னணி

சென்னை, ஜன. 26-76வது குடியரசு விழாவையொட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் நடைபெற்ற விழாவில் சென்னை மண்டல நிர்வாக இயக்குநர் எம் சுதாகர் முன்னிலையில் தமிழ்நாடு செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவர் எம்.அண்ணா துரை தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பேசுகையில், அப்போது அவர் அரசியலமைப்பை உருவாக்கி நமது ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்ட நமது முன்னோர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை கூர்ந்தார். அவர்களின் நினைவு _ தொலைநோக்கு, அர்ப்பணிப்பு தியாகம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை இந்தியன் ஆயில் கடைபிடிக்கும் என்றார்.

நிர்வாக இயக்குநர் எம் சுதாகர் தனது உரையில், உலக அளவில் தரவரிசையில், இந்தியன்

28 தரவரிசையில் உள்ளது. பட்டியலில் உள்ள ஒரே இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாக உள்ளது. ஆயில் மதிப்பு 9% அதிகரித்து 5.5 பில்லியன் டாலராக உள்ளது. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் குறிப்பிடத்தக்க படைத்துள்ளது. இந்தச் எங்களின் செயல்பாட்டுச் சிறப்பையும், வாடிக்கையாளர்களை அணுகுமுறையையும் எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார்.

ஆயிலின் இந்தியன் மத்திய காவல்துறை பாதுகாப்பு, உறுப்பினர்களால் அணிவகுப்பு நிகழ்த்தப்பட்டது. மற்றும் ஆண்டுகள் சேவை முடித்த ் ஆயில் சேவை இந்தியன் ஊழியர்களுக்கு விருதுகள் நீண்ட டெரிடோரியல் வழங்கப்பட்டன. ஆர்மி மற்றும் இந்தியன் ஆயில் (ழன்னாள் வீரர்களும் ராணுவ விழாவில்



சேர்ந்த திறமைசாலிகள் குழுவால் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியன் ஆயில் தென் மண்டலம் மற்றும் தமிழ்நாடு மாநில அலுவலகத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

GO COLORS! கோ ஃபேஷன் (இந்தியா) லிமிடெட்

CIN: L17291TN2010PLC077303

பதிவு அலுவலகம்: எண். 43/20, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600 034.Phone: 044-4211 1777, Website: www.gocolors.com, E-mail: companysecretary@gocolors.com

டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகள்

செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015ன் விதிமுறை 33ன் படி, ஜனவரி 25, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கோ ஃபேஷன் (இந்தியா) லிமிடெட்டின் ("நிறுவனம்") இயக்குனர்கள் குழு, தணிக்கைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை அங்கீகரித்துள்ளது, அவை பிரைஸ் வாட்டா்ஹவுஸ் சாா்ட்டா்டு அக்கவுன்டன்ட்ஸ் LLPஆல் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வுக்கு உட்பட்டது.

நிறுவனக்கின் தளமான (மடிவுகள் இணைய வெளியிடப்பட்டு https://www.gocolors.com/investor-relations-ல் உள்ளன, மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பார்க்கலாம்:



நிறுவனத்தின் இணையதளக்கில் நிதிநிலை முடிவுகளைப் பார்க்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

கோ ஃபேஷன் (இந்தியா) லிமிடெட்டிற்காக செயல் இயக்குனர் & தலைமை செயல் அதிகாரி

இடம்: சென்னை **தேதி: ஜனவரி** 25, 2025 DIN: 03209296

(This is an Advertisement for information purposes only and not for publication or distribution or release outside India and is not an Offer Document)

AASTAMANGALAM FINANCE LIMITED

Our Company was originally incorporated in the name and style of "Upaasana Finance Private Limited" as a Private Limited Company which was subsequently converted into a Public Limited Company under the Companies Act, 1956 with the name and style "Upaasana Finance Limited" pursuant to a Fresh Certificate of Incorporation granted by the. Registrar of Companies, Tamilnadu at Chennai on June 15, 1988. There was name change of the company to "Upasana Finance Limited" w.e.f. January 9, 1995. Later there was name change of the company to "Aastamangalam Finance Limited" w.e.f. March 4, 2022. The Corporate Identity Number of our Company is L65191TN1985PLC011503. For details of changes in Registered Office of our Company, please see "General Information" on page 38 of the Letter of Offer

Registered Office: No.51 Hunters Road, Choolai, Chennai, Tamil Nadu, 600112 Tel: 9884700471 Email:upasana_shares@yahoo.com Website: www.aflindia.co.in Contact Person: Mr. Binod Kumar Chowdhury | Corporate Identity Number: L65191TN1985PLC011503

OUR PROMOTERS: MRS. BHAVIKA M JAIN, MRS. KHUSHBU MOHAN KUMAR JAIN AND MRS. REKHA M JAIN FOR PRIVATE CIRCULATION TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS OF AASTAMANGALAM FINANCE (OUR "COMPANY" OR THE "ISSUER") ONLY

ISSUE OF UP TO 71,27,800 FULLY PAID-UP EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH OF OUR COMPANY (THE "RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹42.50 PER RIGHTS EQUITY SHARE (INCLUDING A PREMIUM OF ₹32.50 PER RIGHTS EQUITY SHARE) AGGREGATING UP TO ₹3029.31 LAKHS* ON A RIGHTS BASIS TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 8 RIGHTS EQUITY SHARES FOR EVERY 10 FULLY PAID-UP EQUITY SHARES HELD BY THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON DECEMBER 13, 2024 (THE "ISSUE"). FOR FURTHER DETAILS, SEE

"TERMS OF THE ISSUE" ON PAGE 105 OF THE LETTER OF OFFER *Assuming full subscription with respect to Rights Equity Shares

BASIS OF ALLOTMENT

The Board of Directors of our Company thanks all Investors for their response to the Issue, which opened for subscription on December 27, 2024 and closed on January 07, 2025 and the last date for On Market Renunciation of Rights Entitlements was December 31, 2024. Out of the total 907 Applications for 66,97,046 Rights Equity Shares 431 Applications for 69464 Rights Equity Shares were rejected due to technical reasons as disclosed in the Letter of Offer. The total number of valid Applications received were 476 for 66,27,582 Rights Equity Shares, which was 92.98% of the total issue size

In accordance with the Letter of Offer and the Basis of Allotment finalized on January 17, 2025 in consultation with the BSE Limited ("BSE"), the Designated Stock Exchange, the Registrar to the Issue; the Rights Issue Committee of Board of Directors of the Company on January 18, 2025 approved the allotment of 66,27,582 Rights Equity Shares to the successful Applicants. In the Issue, Nil Rights Equity Shares have been kept in abeyance. All valid Applications after technical rejections have been considered for Allotment.

After removing technical rejections (details of which are given in the subsequent paragraphs), the total number of valid applications eligible to be considered for allotment were as detailed below:

Catagory	Gross			Less: Rejections/Partial Amount*			Valid		
Category	Applications	Shares	Amount (₹)	Applications	Shares	Amount (₹)	Applications	Shares	Amount (₹)
Eligible Equity Shareholders	435	59,89,692	25,45,61,910.00	2	101	4,292.50	433	59,89,591	25,45,57,618.00
Renouncees	472	7,07,354	3,00,62,545.00	429	69,363	29,47,927.50	43	6,37,991	2,71,14,618.00
Total	907	66,97,046	28,46,24,455.00	431	69,464	29,52,220.00	476	66,27,582	28,16,72,235.00

*Including partial rejection of Eligible Equity Shareholders who renounce their Rights Entitlements and apply for additional Equity Share

2. Summary of Allotment in various categories is as under

Category	Number of Equity Shares Allotted - against REs	Number of Equity Shares Allotted - Against valid additional shares	Total Equity Shares Allotted					
Eligible Equity Shareholders (including fractional shareholders)*	47,38,226	12,51,365	59,89,591					
Renouncees	6,29,432	8,559	6,37,991					
Total	53,67,658	12,59,924	66,27,582					

Information for Allotment/refund/rejected cases: The dispatch of Allotment Advice cum Refund Intimation to the investors, as applicable, has been completed on January 23, 2025. The instructions for unblocking of funds in case of ASBA Applications were issued to SCSBs on January 17, 2025 and for refund of funds through NACH/NEFT/RTGS/direct credit were issued to Axis Bank Limited, the Banker to the Issue, on January 17, 2025. The listing application was filed with BSE on January 18, 2025. The credit of Rights Equity Shares to the respective demat accounts of the allottees in respect of Allotment in dematerialized form has been completed on January 22, 2025. For further details, see "Terms of the Issue – Allotment Advice or Refund/ Unblocking of ASBA Accounts" on page 126 of the Letter of Offer. The trading in the Rights Equity Shares issued in the Rights Issue shall commence on BSE upon receipt of trading permission. The trading is expected to commence on or about January 24, 2025. Further, in accordance with SEBI Master circular bearing reference - SEBI/HO/CFD/PoD-2/P/ CIR/2023/00094 dated June 21, 2023, the request for extinguishment of Rights Entitlements has been sent to NSDL & CDSL on January 23, 2025.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE RIGHTS EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGE ONLY IN THE DEMATERIALISATION FORM.

DISCLAIMER CLAUSE OF SEBI: It is to be distinctly understood that the submission of the Letter of Offer to SEBI should not in any way deemed or construed that the Letter of Offer has been cleared or approved by SEBI. The investors are advised to refer to the Letter of Offer for the full text as provided in "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of SEBI" on page 99 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF BSE LIMITED (THE DESIGNATED STOCK EXCHANGE): It is to be distinctly understood that the permission given by BSE Limited should not, in anyway, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by BSE Limited; nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The investors are advised to refer to the Letter of Offer for the full text of the Disclaimer clause of BSE as provided in "Other Regulatory and Statutory Disclosures - Disclaimer Clause of BSE" on page 99 of the Letter of Offer.

Unless otherwise specified, all capitalised terms used herein shall have the same meaning ascribed to such terms in the Letter of Offer. THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF FITHER THE MARKET PRICE OF THE FOULTY SHARES OR THE BUSINESS PROSPECTS OF THE

E COMPANY							
Registrar to the Issue	Company Secretary and Compliance Officer						

INTEGRATED! Integrated Registry Management Services Pvt. Ltd

Kences Towers, 2nd Floor, No.1, Ramakrishna Street, North Usman Road, T.Nagar, Chennai - 600 017. Telephone: +91 44 28140801-803; Fax No: 044-28142479 Email: yuvraj@integratedindia.in Website: www.integratedregistry.in Investor Grievance ID: yuvraj@integratedindia.in SEBI Registration No: INR000000544

Mr. Binod Kumar Chowdhury, Company Secretary and Compliance Officer No.51 Hunters Road, Choolai, Chennai Tamil Nadu, 600112 Telephone: 9884700471 Email: upasana_shares@yahoo.com

Investor may contact the Registrar to the Issue or the Company Secretary and Compliance Officer for any pre-Issue or post-Issue related matters. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar to the Issue, with a copy to the SCSB, giving complete details such as name, address of the Applicant, number of Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated Branch of the SCSB where the Application Form, or the plain paper application, as the case may be, was submitted by the ASBA Investors. For details on the ASBA process, see "Terms of the Issue" on page 105 of

> FOR AASTAMANGALAM FINANCE LIMITED On behalf of Board of Directors

Bhavika M Jain

Place : Chenna Date: January 25, 2025

தீர்மானிக்கப்படும் என்பதை இதன்